

## SUPPLEMENT

TO

# The Ceylon Government Gazette,

## PART III.

FRIDAY, FEBRUARY 9, 1900.

### NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899.]

**T**AKE notice, that unless within three months from the 9th day of February, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before me at the Kegalla-Kachcheri and make claim to the said lands or any of them or to some interest therein:

I, Bertram Hill, Assistant Government Agent for the District of Kegalla, in the Province of Sabaragamuwa, in pursuance of the powers in me vested by Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899, shall declare by writing under my hand that the said lands or such of them, to which no claim has been made, are the property of the Crown.

BERTRAM HILL,  
Assistant Government Agent.

#### Description of Lands referred to.

The following lots, all situated in the village Ilwana in Kanduaha patta of Paranakuru korale, in the Kegalla District, as described in the annexed plan, lots O 68, O 68½, 1,428, 1,429, 1,429½, and 1,430 on preliminary plan 539, called Siyambala-wahenyaya, Kandabenamukalana, and Kandabenamukalanadeniya respectively, aggregating in extent 149 acres 2 roods and 31 perches; and bounded on the north by Dandeniyahenyaya claimed by Gamage Kirihami Vedarala and others, Kirigala or Mahalianhenamukalana <sup>P. P. 539</sup> 1,401 claimed by the Crown, and the village boundary of the Eregama village; on the east by Kotapillemukalana <sup>P. P. 539</sup> 1,406 claimed by the Crown, Udawatta claimed by Ranhami, Hapugahamulahenawatta claimed by Ranhami, Hinahenyaya claimed by Punchirala Mohotala and others, Hinahenamukalana <sup>P. P. 539</sup> 1,412 claimed by the Crown, Walapitiyahenyaya claimed by V. Achillage Appu and others, and the village boundary of Parambe village; on the south by Wadanaphayahenyaya <sup>P. P. 539</sup> 1,418 claimed by the Crown, a Mala-ela, and Gonnagalumukalana <sup>P. P. 539</sup> 1,425 claimed by the Crown, and the village boundary of Kurumbapitiya village; on the west by Paladeniyawatta claimed by R. Dingira, Ihala-paldeniya claimed by K. Dingira, Nagahamulakumbura claimed by H. Punchimenuka, Pillewa claimed by Punchi Banda, a path, a stream, Garindakumbura claimed by H. Dingiri Banda, a path, Kirindagewatta claimed by Radage Kirimuta, Siyambala-kumbura claimed by Ranhami and others, Siyambala-watta and Walawewattu claimed by K. Tikiri Banda, Pitigahamulahenawatta claimed by Ihalawalawwe Dingiri Banda and others, Panwatta and Walawewattu claimed by Tikiri Banda, Mada-kumbura claimed by M. Punchirala and others, a path, and the village boundary of Eregama village.

Lots P 68, P 68½, Q 68, and 1,431 on preliminary plan 539, called Kiridenalanda and Kirdendenalandamukalana respectively, aggregating in extent 23 acres and 29 perches; and bounded on the north by Tunbodalanhenyaya claimed by Gamage Kirihami Vedarala and others and the village boundary of Eregama village; on the east by Udamurekumbura claimed by H. Dingiri Banda and others, Varakakumbura claimed by P. Tikiri Banda and others, Arakbodakumbura and Yatiyanwelakumbura claimed by J. Dingiri Appu, Dewataknimbura claimed by A. Mudalihami, Urukotukumbura claimed by the vihara, Paladeniyawatta claimed by R. Dingira; on the south by lot 230 on preliminary plan 142 and the village boundary of Kurumbapitiya village; on the west by Pannalawatta claimed by A. Uranhami, Pannalakumbura claimed by Mudalihami and others, Batupitiyakumbura claimed by R. Jelis Appu and others, and Yakdehigewatta claimed by Punchi Banda, and the village boundary of Eregama village.

**ලේඛන පහක සඳහන්වත ඉවත් පමිණිව අයිතිවාසිකමක් ඇති කොන්සේන්සුවෙනම් එම වැනි 1900 ක්‍රි පෙමුවලදී මෙය 9 චෙති දින පටන ආත්මපායක අංශුලත දායාලේ කටයුතුව ඇතින් මා, ඉදිරිපිට පෙන්සිට එත් ඉවත් වලට හෝ ඉත් එකකට තීබෙන අයිතිකම කොන්සේන් එම පමිණිකුව නිශ්චිත වැයෙනු වූ ගැනීමෙන් අඩංගු දියාවේ කාලෝල පළාතෙන් උප්පේ ප්‍රකාශනය යුතු විය බවටිම් ජ්‍යේ යාම වා පිශින වැනි 1897 නේ 1 චෙති ආසුජනකෙන් සහ වැනි 1899 නේ 1 චෙති ප්‍රකාශනය වට් ලුවී තීබෙන තීබෙන උප්පේ ප්‍රකාශනය මිල්ල ප්‍රකාශනය, අයිතිකමක් නියා කොන්සේන් එම ඉවත් රුපස්ථාන බව මෙයින් දැනු යුතුයි.**

බරුම් හිල්,  
අණ්ඩුවලේ උප්පේ ප්‍රකාශනය වැනි.

කියන්නේ මේ ඉවත් ගැනීම්.

කාලෝල උප්තිකකුට අයිති පර්‍යානුරුවක් රුපාලන දායා ගම පිශින මෙය අමුණුප්‍ර සහයික සියියමේ පෙන්සන මෙන් පහක සඳහන්වත තීබෙන අයිතිවාසිකම් එනම්:-

1. අණ්ඩු 149 අශ්‍රාන්, රුඩ් 2 ක්‍රි, පර්‍යානු 31 න් උප්පාලාවලේ ඇති දියිලාවලේන්යායා, කන්දාලේන් මුදලා සහ සෑනදේලේන් මුදලායෙන් මුදලායෙන් දෙයිය කියන නෙයාමුර 539 මුදලියිකම් දැන්වකුද නෙයාමුර 0 68, 0 68½, 1,428, 1,42

பற்றிரம் வில்,  
உதவி அரசாட்சி வசென்று.


## சுட்டிய காணிகள்.

கோகாலீ டிஸ்திரிக்காச்சேர்ந்த பறன்று கோரநோயில் கந்து அப்தத் தூயில்வாணை என்கிற கிராமத்திலிருக்கும் சியம்பல்ளேஷன்யாய், கந்தை மூர்க்கலான யம் கந்தேன மூர்க்கலான தெளிய 539 ம் இலக்க பிரசமபடத்தில் காணகிற () 68, 0.68 $\frac{1}{2}$ , 1.428, 1.429, 1.429 $\frac{1}{2}$  ம், 1.430 ம் இலக்க துண்டில் காண்கிற ஏறக்குறைய 149 ஏக்கர் 2 ஹை - 3 பரசல் விசாலமுள்ளது, இத்துடன் அணைச்சத்திருக்கும் பிரதமபடத்தில் காண்கிற தண்டி களுக்கு எல்லையாவது : வடக்கு-கமடுகே கிரிதுமிவேததருளியும் சிலரும் உரிக்கப்பேசும் தண்டெளிய என்யாய், அரசாட்சியார் உரித்துபேசும் கிறிகல அல்லது மாலியான ஏன் மூர்க்கலான  $\frac{539}{1411}$ , ஏறகம் கிராமத்தின் எல்லை ;

கிழக்கு-அரசாட்சியார் உரித்துப்பேசும் கொட்டபில்லூக்கலான  $\frac{539}{1,406}$ , நன்மை உரித்துப்பேசும் உடறவத்து, நன்மை உரித்துப்பேசும் அப்புக்குமூலவனைவத்து, புன்சிறை மோட்டறையும் சிலரும் உரித்துப்பேசும் இன்னன் யாய், அரசாட்சியார் உரித்துப்பேசும் இன்னேவனமுக்கலான  $\frac{539}{1,412}$  ம், வி. அச்சில்லாகே அப்பும் சிலரும் உரித்துப்பேசும் வலபிட்டியன்யாய், பேற்றபீப் ரோமத்தின் எல்கை; தெற்கு-அரசாட்சியார் உரித்துப்பேசும் வதனபாயங்யாய், மலதல், அரசாட்சியார் உரித்துப்பேசும் கொண்ணகலமுக்கலான ( $\frac{539}{1,425}$ ), குழம்பாயிட்டியே கிராமத்தின் எல்கை; மேற்கு-ஆர். டங்கிறு உரித்துப்பேசும் பலசூனியவத்து, பே. டங்கிறு உரித்துப்பேசும் இயலபல்லை னிய, ஏ.சி. புக்கிமெனிக்கு உரித்துப்பேசும் நாகாமுலகும்புர, புன்சிவண்டா உரித்துப்பேசும் பில்லாவே, ஒரு பாகத், தண்ணீர் ஓமிம் வாய்க்கல், ஏ.சி. டங்கிறிவண்டா உரித்துப்பேசும் கறிஞ்சேகும்புர, ஒரு பாகத், ரதாகே கிறிமுச்கு உரித்துப்பேசும் கிறிஞ்சேகேவத்து, நன்மையும் சிலரும் உரித்துப்பேசும் சியம்பலாகும்புர, கெ.கி. டங்கிறிவண்டா உரித்துப்பேசும் சிப்பாலாவத்கையும் ஹல்வாவத்து, இயலவைவுவத்து, இயலவைவுவதே டங்கிறிவண்டா உரித்துப்பேசும் பிடிசுஅமூலங்வத்து, டங்கிறிவண்டா உரித்துப்பேசும் பனவுத்தடும் வலவவேவத்து, அம்.புன்சிறையும் சிலரும் உரித்துப்பேசும் ஸிமக்கம்புர கூர்யாக்கயம் ஸாக்கம் ரோமாக்கிள் எல்லை

539. பி. இலக்கு. பி. முபத்தெட்டில் காண்கிற P 68, P 68½, Q 68 ம் 1,431 ம் இலக்கு தண்டு: வில்காண்கிற ஏரக்குறைய 23 எக்ஸ் 20 பர்சல் விளாலமுன்னு : இதன் எலக்காயாவது : வடத்து-கமகீக கிருதூயியும் வெசுபு கியும் ஸ்ரீ நம் உரித் தட்சேசும் நம்பொலமுன்னயாய, ஏற்கும் கிராமத்தின் எல்லைக்; கிழக்கு-எச். மக்கிறவன் டாவும் திலாம் உரித் தட்சேசும் உடுமழுகும்புர, பி. அங்கிறவன்டாவும் இலாப் பூரி கட்சியும் வார்த்தையில் போன்று போன்றும், கிருதூயம் தான் என்றும்.

සු. ගක්කිනිඩුපු මාත්‍රිකාලුවලුම්පුර, ර. මුදලිඩු මාත්‍රිකාලුවලුම්පුර වියාගර මාත්‍රිකාලුවලුම්පුර ආර්. ගක්කිනිඩු මාත්‍රිකාලුවලුම්පුර පෙළ පෙනීයාවත්; තෙත්තු-142 ම් මිල්ක පිරිත මපටත් කාණ්ඩා 230 ම් දිංක තැනුම්, ගුරුම්පාටිය කිරාමත්තින් එල්ලක; මේත්ල-එම. ඉරජිඩු මාත්‍රිකාලුවලුම්පුර පෙනීයාවත්; ආර්. සිලිල් අප්පුම සිලගුම් මාත්‍රිකාලුවලුම්පුර, ප්‍රාග්ධියිට්‍ය යොලුම්පුර, ප්‍රාග්ධියිට්‍ය මාත්‍රිකාලුවලුම්පුර, ප්‍රාග්ධියිට්‍ය මාත්‍රිකාලුවලුම්පුර.



Situation : Village Ilwana in Kanduhaha pattiwa of Paranakuru korale.

Lot.		Name of Land.	Extent.		
			A.	R.	P.
O 68	...	Siyambalawahenya	...	21	3 0
O 68 1/2	...	Do.	...	0	0 13
P 68	...	Kiridenalanda	...	13	3 8
P 68 1/2	...	Do.	...	0	0 32
Q 68	...	Kandahenamukalana	...	0	3 12
1428	...	Do.	...	127	0 0
1429	...	Do.	...	0	1 9
1429 1/2	...	Do.	...	0	0 12
1430	...	Kandahenamukalanadeniya	...	0	1 37
1431	...	Kiridenalandamukalana	...	8	1 17

Surveyor-General's Office,  
Colombo, August 28, 1899.

S. J. C. MORE,  
for Surveyor-General.